

Reg. No. :

Code No. : 10287

Sub. Code : GMCO 31

B.Com. (CBCS) DEGREE EXAMINATION,
NOVEMBER 2016.

Third Semester

Commerce — Main

ADVANCED FINANCIAL ACCOUNTING — I

(For those who joined in July 2012 – 2015)

Time : Three hours

Maximum : 75 marks

PART A — (10 × 1 = 10 marks)

Answer ALL questions.

Choose the correct answer :

1. கிளைகளின் வகைகள்

(அ) 3 (ஆ) 4

(இ) 5 (ஈ) 2.

Types of Branches

(a) 3 (b) 4

(c) 5 (d) 2.

(ஆ) குமார் இயந்திரம் ஒன்றை வாடகைக்கு கொள்முதல் முறையின் கீழ் ஆண்டுத் தவணை ஒன்றுக்கு ரூ. 15,000 வீதம் 5 ஆண்டுகளில் செலுத்தி வாங்க உடன்பட்டார். விற்பவர் ஆண்டு இருப்புத் தொகையின் மீது ஆண்டிற்கு 4% வட்டி விதிக்கிறார். (ஆண்டிற்கு 4% வட்டி வீதத்தில் 5 ஆண்டுகளுக்கு ரூ. 1 ன் தற்போதைய மதிப்பு ரூ. 4.4518 ஆகும்). இயந்திரத்தின் ரொக்க விலையைக் கண்டுபிடி.

Kumar purchased a machinery under hire purchase system by paying annual instalment of Rs. 15,000 for 5 years seller charges interest @ 4% p.a. on the balance amount available (the present value of an annuity of one rupee for 5 years at 4% is Rs. 4.4518). Calculate the cash price of the machinery.

20. (அ) சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்களின் மறுமதிப்பீடு - விவரி.

Revaluation of assets and liabilities - Discuss.

Or

(ஆ) மறுமதிப்பீட்டுக் கணக்கின் மாதிரி படிவம் தருக.

Revaluation a/c application form - specimen.



2. கடனாளிகள் முறையின் கீழ் கிளை கணக்கு என்பது

- (அ) ஆள்சார் கணக்கு
- (ஆ) சொத்து கணக்கு
- (இ) பெயரளவு கணக்கு
- (ஈ) இவற்றில் எதுவுமில்லை.

Under debtors system branch account is a

- (a) personal account (b) real account
- (c) nominal account (d) none of these.

3. குறிப்பிட்ட துறையுடன் சம்பந்தப்பட்ட மற்றும் அதனுடன் அடையாளம் காணப்படும் செலவு —————

- (அ) மறைமுக செலவு
- (ஆ) நேரடி செலவு
- (இ) ஒதுக்கீடு செய்யப்படக்கூடிய செலவு
- (ஈ) ஒதுக்கீடு செய்யப்பட முடியாத செலவுகள்.

Expenses that are directly related to a particular department should be charged to that department

- (a) indirect expenses
- (b) direct expenses
- (c) expenses which can be allocated
- (d) expenses which can not be allocated.

4. பொதுச் செலவுகள் சரிசமமான அடிப்படையில் துறைகளுக்கு இடையே பகிர்ந்தளிக்கப்பட வேண்டும்?

- (அ) ஒதுக்கீடு செய்யப்பட முடியாத செலவுகள்
- (ஆ) மறைமுக செலவுகள்
- (இ) நேரடிச் செலவுகள்
- (ஈ) ஒதுக்கீடு செய்யப்படக் கூடிய செலவுகள்.

General expenses apportioned in between the department

- (a) expenses which can not be allocated
- (b) indirect expenses
- (c) direct expenses
- (d) expenses can be allocated.

5. வாடகை கொள்முதல் செய்தவர் தவணைத்தொகை செலுத்த தவறும் போது, வாடகை விற்பனையாளர்

- (அ) சொத்தை திரும்ப பெறுவதற்கு உரிமை உள்ளது
- (ஆ) திரும்ப பெற உரிமை இல்லை
- (இ) திரும்ப பெறுதல் அல்லது திரும்ப பெற முடியாமை விருப்பம்
- (ஈ) மேற்கூறியவற்றில் எதுவுமில்லை



When the hire purchaser makes default in paying the instalment, the hire vendor has

- (a) the right to take repossession of the asset
- (b) no right to take repossession of the asset
- (c) the option to reposses or not to reposses
- (d) none of the above

6. வாடகை கொள்முதல் சட்டம்

- (அ) 1971 (ஆ) 1972
- (இ) 1973 (ஈ) 1974.

Hire purchase and instalment purchase system Act

- (a) 1971 (b) 1972
- (c) 1973 (d) 1974.

7. வாடகை கொள்முதல் கட்டணங்கள் ஆண்டிற்கு

- (அ) 20% (ஆ) 40%
- (இ) 30% (ஈ) 60%.

Annual charges of hire purchase

- (a) 20% (b) 40%
- (c) 30% (d) 60%.

8. உடன்படிக்கையால் கலைப்பு பிரிவு _____

- (அ) பிரிவு 40 (ஆ) பிரிவு 30
- (இ) பிரிவு 20 (ஈ) பிரிவு 50.

Dissolution by agreement _____

- (a) Sec 40 (b) Sec 30
- (c) Sec 20 (d) Sec 50.

9. துணை குத்தகையில் குத்தகைதாரர் பெறும் உரிமைத் தொகை எந்த கணக்கில் வரவு வைக்கப்படுகிறது

- (அ) துணை குத்தகைதாரர் கணக்கு
- (ஆ) இலாப-நட்டக் கணக்கு
- (இ) உரிமைத் தொகை பெறுதல் கணக்கு
- (ஈ) இவற்றில் எதுவுமில்லை.

In case of sub lease royalty earned by the lessor is credited to

- (a) Sub-lessee account
- (b) Profit and loss a/c
- (c) Royalty receivable account
- (d) None of these.



10. இராஜதானி நகரங்கள் நொடிப்பு சட்டம் 1909 பின்வரும் நகரங்களில் வாழும் நபர்களுக்கு பொருந்தும் அவை மும்பை, கொல்கட்டா மற்றும்

(அ) சென்னை (ஆ) மதுரை
(இ) கோவை (ஈ) கொச்சின்.

The presidency towns insolvency Act 1909 which applies to persons residing in presidency towns of Mumbai, Calcutta and _____

(a) Chennai (b) Madurai
(c) Coimbatore (d) Cochin.

PART B — (5 × 5 = 25 marks)

Answer ALL questions, choosing either (a) or (b).

Answer should not exceed 250 words.

11. (அ) கான்பூர் ஷீ கம்பெனி டெல்லியில் 2008-ல் ஒரு கிளை திறந்தது. பின்வரும் தகவல்களிலிருந்து இருந்து 2008-ஆம் ஆண்டுக்கான டெல்லி கிளைக் கணக்கை தயாரிக்கவும்.

	ரூ.
கிளைக்கு சரக்கு அனுப்பிய சரக்கு	15,000
செலவுக்கு கிளைக்கு அனுப்பிய ரொக்கம்	6,000
கிளையிலிருந்து பெற்ற ரொக்கம்	24,000
31.12.2008 அன்றிருந்த சரக்கிருப்பு	2,300
கைவசம் உள்ள சில்லறை ரொக்கம்	40

Page 6 Code No. : 10287

Kanpur Shoes company limited has opened its branch at Delhi in 2008. From the following information prepare Delhi branch account for the year 2008.

	Rs.
Goods sent to branch account	15,000
Cash sent to branch for expenses	6,000
Cash received from branch	24,000
Stock as on 31.12.2008	2,300
Petty cash in hand	40

Or

(ஆ) கடனாளிகள் முறை பற்றி விளக்குக.

Explain the debtors system.

12. (அ) செலவுகளை ஒதுக்கீடு செய்தல் மற்றும் பகிர்தலின் அடிப்படைகளை விளக்குக.

Explain bases for allocation and apportionment of expenses.

Or

Page 7 Code No. : 10287



(ஆ) மூன்று துறைகளைக் கொண்ட ஒரு வியாபார நிறுவனத்தின் கொள்முதல் பின்வருமாறு.

துறை A	1,000 அலகுகள்	மொத்த விலை ரூ. 1,00,000
துறை B	2,000 அலகுகள்	
துறை C	2,400 அலகுகள்	

ஜனவரி 1 ஆம் நாளன்று ஆரம்பச் சரக்கிருப்பு

துறை A 120 அலகுகள்

துறை B 80 அலகுகள்

துறை C 152 அலகுகள்

விற்பனை கீழ்வருமாறு.

துறை A 1,020 அலகுகள் – அலகு ஒன்றுக்கு ரூ. 20 வீதம்

துறை B 1,920 அலகுகள் – அலகு ஒன்றுக்கு ரூ. 22.50 வீதம்

துறை C 2,496 அலகுகள் – அலகு ஒன்றுக்கு ரூ. 25 வீதம்

மொத்த இலாப விகிதம் எல்லாத் துறைகளிலும் ஒருமித்ததாக இருந்தது. துறைவாரி வியாபாரக் கணக்கினை தயாரிக்கவும்.

The following purchases were trade by a business house having three departments.

Department A	1,000 units	at a cost of Rs. 1,00,000
Department B	2,000 units	
Department C	2,400 units	

Stock on 1st January were

Department A 120 units

Department B 80 units

Department C 152 units

The sales were

Department A 1,020 units at Rs. 20 each

Department B 1,920 units at Rs. 22.50 each

Department C 2,496 units at Rs. 25 each

The rate of gross profit is same in each case, prepare departmental trading account.

13. (அ) வாடகைக் கொள்முதல் முறையில் பயன்படுத்தப்படும் முக்கியமான வார்த்தைகளை விளக்குக.

Important terms used in hire purchase system explain.



(ஆ) 01.01.2009 அன்று அருண் ஸ்டாண்டர்டு எலக்டிரானிக்ஸ் லிட் சென்னை இடம் இருந்து வாடகைக் கொள்முதல் முறையின் கீழ் துவைக்கும் இயந்திரம் ஒன்றை வாங்கினார். அதன் ரொக்க விலை ரூ. 15,675 ஆகும்.

ஏனைய கூறுகள் பின்வருமாறு அமைந்துள்ளன.

- உடன்படிக்கை கையெழுத்து ஆகும் பொழுது ரூ. 4,500 அளிக்கப்பட வேண்டும்.
- மீதமுள்ளவை ஒவ்வொரு ஆண்டு இறுதியிலும் ரூ. 4,500 வீதம் 3 சரிசம தவணைகளாக செலுத்தப்பட வேண்டும்.
- விற்பனையாளர் விதிக்கும் வட்டி வீதம் ஆண்டிற்கு 10% ஆக உள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் வாங்குபவர் விற்பவருக்கு அளித்த வட்டியை கணக்கிடுக.

On 01.01.2009 Arun purchased a washing machine from standard electronics Ltd., Chennai -2 hire purchase system its cash price was Rs. 15,675. Its other terms are as follows.

- Rs. 4,500 is to be given at the time of signing the agreement.
- The balance amount is to be paid in 3 equal annual instalments of Rs. 4,500.
- The rate of interest charged by the seller is 10%.

Calculate the interest to be paid by the buyer to the seller every year.

14. (அ) நிறுவனக் கலைப்பு முறையினை விளக்கு.

Explain the modes of dissolution of firm.

Or

(ஆ) P, Q, R ஆகிய மூவரும் முறையே 1/2, 1/4 மற்றும் 1/4 என்ற வீதத்தில் இலாபங்களைப் பங்கீட்டுக் கொள்கின்றனர். அவர்களுடைய நிறுவனக் கலைப்பன்று இருப்புநிலைக் குறிப்பு பின்வருமாறு.

பொறுப்புகள் ரூ.	சொத்துக்கள் ரூ.
கடனாளிகள் 14,000	பற்பல சொத்துக்கள் 40,000
P முதல் 10,000	
Q முதல் 10,000	
R முதல் 6,000	
40,000	40,000

சொத்துக்கள் ரூ. 35,500 க்கு ரொக்கமாக்கப்பட்டன. கடனாளர்கள் முழுமையாக செலுத்தப்பட்டனர். சொத்துக்களை விற்றுப் பணமாக மாற்றியதற்கு ரூ. 1,500 செலவாகிறது. நிறுவனத்தின் ஏடுகளை மூடவும்.



P, Q, R share profits in the ration of 1/2, 1/4 and 1/4 on the date of dissolution their balance sheet was as follows.

Liabilities	Rs.	Assets	Rs.
Creditors	14,000	Sundry assets	40,000
P's Capital	10,000		
Q's Capital	10,000		
R's Capital	6,000		
	<u>40,000</u>		<u>40,000</u>

The assets realised Rs. 35,500, creditors were paid fully. Realization expenses amounted to Rs. 1,500 close the books of the firm.

15. (அ) தேய்மானத்தின் காரணங்களை விளக்குக.
Explain the causes for depreciation.

Or

(ஆ) சூரி & கோ -வின் 01.01.2002 அன்றைய இயந்திரத்தின் தொடக்க இருப்பு ரூ. 90,000 ஆகும். 30.06.2002 அன்று அது ரூ. 10,000 க்கு மற்றொரு இயந்திரத்தை வாங்கியது 31.12.2002 அன்று 01.01.2002 அன்று ரூ. 2,000 அடக்கவிலை மதிப்புள்ள ஒரு இயந்திரத்தை ரூ. 2,100-க்கு விற்பது. நேர்கோட்டு முறையின் கீழ் 10% தேய்மானம் கணக்கீட்டு இயந்திரம் கணக்கை தயாரிக்கவும்.

Page 12 Code No. : 10287

Suri & Co's machinery account showed an opening balance of Rs. 90,000 on 01.01.2002. It purchased another machinery on 30.06.2002 for Rs. 10,000. It sold out a machinery costing Rs. 2,000 purchased on 01.01.2002 for Rs. 2,100 on 31.12.2002. Prepare machinery account other providing depreciation at 10% p.a under straight line method.

PART C — (5 × 8 = 40 marks)

Answer ALL questions, choosing either (a) or (b).

Answer should not exceed 600 words.

16. (அ) கணக்கியல் பொதுக் கருத்துக்களை விளக்குக.
Explain the accounting concepts.

Or

(ஆ) பின்வரும் நடவடிக்கைகளை கைலாஷின் ஏடுகளில் பதியவும்

2009		ரூ.
மே	1 தொழில் தொடங்க போட்ட முதல்	90,000
	1 வங்கியில் செலுத்தியது	50,000
	2 ரொக்கத்திற்கு பொருள் கொள்முதல் செய்தது	30,000

Page 13 Code No. : 10287



2009

மே	3	காசோலை அளித்து அறைகலன் வாங்கியது	ரூ.
	6	ரொக்கத்திற்கு பொருட்களை விற்கிறது	10,000
	8	பொருட்களை ரூரஜ்-க்கு விற்கிறது	17,000
	9	ஆனந்த் என்பவரிடம் இருந்து பொருட்களை கொள்முதல் செய்தது	8,000
	11	ஆனந்துக்கு பொருட்களை திருப்பியது	14,000
	13	ரூரஜ் பொருட்களை திருப்பி அனுப்பியது	2,000
	14	ரூரஜ் இடம் பெற்றது	1,000
		தள்ளுபடி அனுமதித்தது	6,950
	16	தனிப்பட்ட உபயோகத்துக்கு என வங்கியிலிருந்து பணம் எடுத்தது	50
	18	தொழிலுக்கு என வங்கியிலிருந்து எடுத்தது	2,500
	27	ஆனந்துக்கு கணக்கு தீர்த்து கொடுத்தது	8,000
	28	எழுது பொருட்கள் கொள்முதல் செய்தது	11,960
	31	வாடகை கொடுத்தது	500
	31	பணியாளர்களுக்கு சம்பளம் கொடுத்தது	2,500
			6,000

Record the following transactions in the books of Kailash & Co

2009	May		Rs.
	1	Kailash started his business with cash	90,000
	1	Paid into bank	50,000
	3	Purchased furniture by issuing cheque	30,000
	2	Purchased goods for cash	10,000
	6	Sold goods for cash	17,000
	8	Sold goods to Suraj	8,000
	9	Purchased goods from Anand	14,000
	11	Returned goods to Anand	2,000
	13	Suraj returned goods	1,000
	14	Cash received from Suraj	6,950
		Discount allowed	50
	16	Cash drawn from bank for personal use	2,500
	18	Cash drawn from bank for business purpose	8,000
	27	Cash paid to Anand in full settlement of his account	11,960
	28	Purchase of stationery	500
	31	Paid rent to Mr. Arun the landlord	2,500
	31	Paid salaries to employees	6,000



17. (அ) கிளைகளின் வகைகள் விவரி.

Explain the types of branches.

Or

(ஆ) பம்பாய் டெக்ஸ்டைல்ஸ் நிறுவனம் 01.04.1993-ல் டெல்லியில் கிளை அன்றைத் திறந்தது. கீழ்க்கண்ட விவரங்களிலிருந்து டெல்லி கிளை கணக்கை 1993-1994 மற்றும் 1994-1995 ஆகிய இரண்டு ஆண்டுகளுக்கு தலைமை அலுவலக ஏடுகளில் தயார் செய்க.

	01.04.2001	31.03.2002
	ரூ.	ரூ.
டெல்லிக்கு அனுப்பிய சரக்கு	45,000	1,35,000
செலவுகளுக்காக கிளைக்கு அனுப்பிய ரொக்கம்		
வாடகை	6,000	6,000
சம்பளம்	4,800	6,800
மற்ற செலவுகள்	2,000	3,000
கிளையிடமிருந்து பெற்ற ரொக்கம்	70,000	1,60,000
31 மார்ச்-ல் சரக்கிருப்பு	7,000	26,000
சில்லறை ரொக்கம் கையில் 31 மார்ச் அன்று	120	260

The Bombay textiles Ltd., Opend a branch at Delhi on 1st April 1993. From the following particulars prepare Delhi branch account for 1993-1994 and 1994-1995 in the books of the head office.

Particulars	01.04.2001	31.03.2002
	Rs.	Rs.
Goods sent to Delhi	45,000	1,35,000
Cash sent to branch for		
Rent	6,000	6,000
Salaries	4,800	6,800
Other expenses	2,000	3,000
Cash received from branch	70,000	1,60,000
Stock on 31 st March	7,000	26,000
Petty cash in hand on 31 st March	120	260

18. (அ) ஒதுக்கீடு செய்யப்படக்கூடிய செலவுகள் பற்றி விளக்குக.

Explain the expenses which can be allocated.

Or

(ஆ) மறைமுக செலவுகளை பற்றி விளக்குக.

Explain the indirect expenses.

19. (அ) வாடகை தாரரின் சொத்தாக பொருள்கள் கருதப்படாத நில பற்றி விளக்குக.

Explain the circumstances under which goods are not considered as the property of the hirer.

Or

